

சிவம் யம்.

பெரியபுராணம்,

அறுபத்துஏன்றுநாயன்மார்களிலொருவராகிய

நிறுத்தொண்டநாயகா

திவ்யசரித்திரக்தீர்த்தவண.

இ :: த,

கோகுலபுரம்.

மலையானந்தசவாமிகளினாக
மாணுகரிலொருவராகியும்

தி சோமசுந்தரமுதலியாரவர்கள்
மைத்தனருமாகிய

வே-அருணசலமுதலியாரால்

இயந்தப்பட்டு.

தருமவரம்

சரபையமதா-சகோதரராகிய

பங்காருபத்திரவர்கள் - குமார்.

பாலகிருஷ்ணபத்திரவர்களால்

பூமாதுவிளக்க அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.

இண்டாம்பதிப்பு - காடி - 1000

1885.

Registered Copy-right.

விவமயம்.

இஃந

சக்கிதப்பரதாடகால்கார சிகாமணியாகிய

ம-ா-ா-ஞி.

மு சுப்பராயசாரியா ரவர்கள் மீதியற்றிய
இரெட்டை யாசிரிய விருத்தம்

கிருவலவுக்னிலக் தோடை அதிகமாய

திகழுசிவசபூவாகுங

தேவனுதூரவங்கி வாண்டோடிகளுட்

செழிக்குமிசாவலமதிற

செப்பயிருளி தீம்கட குழுசெண்ணையம்பதியில்

நிமலரிகுமாய்ஸ்ராலு வருவன

திவங்கிருபா பிரசாரங்குமியப்பமால்

செயதவாகாலுதிததே.

ஏறுவலுமருகிராறு மிய இங்கொவையவிகை

டெட்டுப்பிளவுல லீகளாயந்தும

யிங்பவளுமுறநச சீரப்ரச்சதியமீ

திசளச வராண்பேடாடி தோடர்க்

திறளவதாபக்கம் ருணாநதுசுங்கேவலனு

யிமைகியினோக்ரோது

மேஷரடகதசுரிய மாரிமதெனநததேங்கது

வெழிலரிசசநந்தியூபன்

பேருவலுரிசை கு கரராகதளங்கள்

பெட்டுறவுமாததுவதனைப்

பெங்களுரை ஊழும் பதியிலிலறங்கேற்றி

ஷாராநமாயக்கொண்ட தலதுஉம்


அதகளைடு காகளில் சிறு ராண்டாகண்ணப்பர்

பேகுமறுப்பிழங்குவாதம்

பெறமுடோகிரத்தீணாவய ததாகிகு ந்புவியினில்

பாஷங்குத்தத்தியபசுவுகம உயப

ପା କୁଳଦୟନ୍ତେ ଯୋତୁ ଲିପିରୁ ମୁକ୍ତିଚୋତୁ
 ପାଇଲାକଣାହୁପାଲିନ୍ଦିବାଗୁ
 ପର୍ବତିମନୀରତୀ ନିଷେଖକଣ୍ଠ କିମ୍ବା ତନୁଵର
 ପରମ୍ପରାମଧିତ୍ୟାତରରୁଟଙ୍ଗ
 ଅନ୍ତରୁଣୀଯ ମରିଲେଖାନୀମାଲାରୀ ନାମିରିତେକାନୁମ
 ପଞ୍ଜପୁଶୋବେ ଲୁତୁମ
 ପଞ୍ଜନାଲିବେତନନୀଲୋ କୁପ୍ରାର୍ଯ୍ୟଙ୍କିତା
 ପକ୍ଷରଲାଲବରିଷ୍ଟାବର୍ମେ,



୮

ପିଲା ମୁଦ୍ରା

ବି ଲା ମୁ ଲା ମୁ.




ପ୍ରମାଣମ ରେଣ୍ଟାପାଳା ପରିମାନକାମ ରେ କତକ
 ପାରାଟିଟାଟ ପାରାଟାଟ ଲିନିରାଦିତଥିପରମ୍ପରାମି ପରାମି ଏହି
 ମେଲାନାଟାମାଟ (୩) କରୁ କରିବି ପରମାଣୁଳା ଲିଟାର ଲିରୁକ
 କର କାରା କର - କାରା କର କରିବାକର କାରିମ - ଟଙ୍କାରୁ ଟଙ୍କା
 କରିମାରୀ - ପାରାଟିନ୍ତ ଆ ପାରାରି - ଏହି ମାମ-ଗା-ଗା-ମାରୀ ମୁ - କରିପାର
 କରିମ କର କର - କାରା କାରା କାରା କାରା କାରା କାରା କାରା କାରା
 ଯାଏକ ନିତିପବେ କାରିକାରା ମ.

ପ୍ରକଳନମ.

ଶ୍ରୀ ତ. ପାଲକିରୁଣ୍ଜୀପାତା.





ஏ

சிவமயம்.

சிறுத்தொண்டநாய்ஞர்

சாரித்திரச்சுருக்கம்.

திருச்சங்காட்டங்குடியில் மாமாத்திர பிராண்னால் சிரேஷ்ட
ராய்க் திறவுவதாளுமென்று பானுசோதியாலென்று சுருகாமாலை
றஹுக் தக்கள்குலகதக்குரிய ஆயுன்வீவதபூதக்கீர்ய வேதா஗ாலாந்த்ராயா
ஞாத தனுஸ்வீவதபூமுணாகது சேஷமாஜ்சிடதக்கிஸ் பங்கநிச்சல்காழில்
ஷுண்டெசுவீசேசுமஞ் சிவன்தியாகஞாகு அண்டு ன் ரீருவமுனு
பட்டகஞும் நீயதிபு முள்ளவராவிரிருபதவர் அரசனுக்காக வட்டஶேகத
தீற் சேனையுடன் சென்று பங்கவரைவென்று-அங்கிருக்கும் நிதியூத
லான பெருஞ்சுகொண்டிவர அரசனாண்டு மகிழ்ச்சு மகநிதிகளா
லிவா சிவசேசமுள்ளவரென்று அந்த அவருக்கு மிகுந்தநார்ஜிய
மூதலாளனவு கொடுத்துத் தேவருஷ்டய கந்தகிளபடி நொண்டு
ஒய்துக்கொண்ட டருக்கல்மென்று விடை கொடுக்க அண்டுவருமல்
முன்னிலும் அகிகமாகிய அண்புள்ளவராய் வெண்ணா டெங்கை யே
ன்னு மனைவியருடன் இல்லறாவழுவாமல் நட்சகிச் சிவங்ரீஈராக
ஞக்கு அமுதபண்பபது சிமத்யாகக்கொண்டு கொண்டாளங்களுக்கு
மிகச்சிறியராவிரிருப்பதினால் சிறுதொண்டு ரெண்டும் பெயாமால்
ந்துப் பரமத்தின் ரீருவநாளால் போளனென்றும் புச்சிரணையே
ஏயு மகிழ்ச்சிருக்கும் நாளில் ஒருநாள் அமுதபண பபத்தகுச் சிவ
னடியாகள் கிடையாமெயால் நாயன்றா பீட்சசெல்லசக்கிலையபதி
யாளவர் பீவருநை ய அன்றீன வெளி படுத்தத்திருவுள்ளவெள்ளு
வரிவவேடந் காங்கீ யவர் திருபாவினகையில் வந்து நாயனு ரில்லா
மையினால் கணபதிசரமென்றும் ஆலயாதிலிருக்கும் ஆகந்மாத்தி
ஞ்சிழப்பேய் வீற்றிருக்க நாயனா கேளவிப்பட்டுவந்து டனித்து
திருவழுதுகொள்ள வரும்படி பிராதத்தவர் வரிவழுமாசத்தியாள
ஊ எமக்கு அமுதாட்ட வுமமாலாகாது வல்லனினாம் ஆறுமாத்த
நக கொந்தாள் பகப்படுத் துண்பதென்ன நூயனா அடியேகிடத்
தில்பசக்களு முண்டென்ன நாமுணபது நரப்பச அது அங்பப்பழு
நு யாதொன்று வின்றி ஜக்ஷுவயதுள்ளதா விருக்கவேண்டும் அதீனாத

ந்து விக்ரவணோக்கி யும்மைப்போல விழுதியளிகின்றவர்க் கொருவனுமில்லை யாதலால் நீரிருங் தீண்ணலாமென்று வெண்காட்டு கூகையைப்பார்க்கு வேலெறூர்பர்கார் திருத்திரங்குப் பேரை அதிகப்படி வெல்ததுப் பகுட்டியும்வாழு அவ்வாறே யார்படைத், ளா ளா அர் ஓருண்ணலூகிருக்கவை வாரிசு ருண்ணலூரென்று பும்பு உண்ணல் தத்தாட்டக்குலுமான் ஆழமாதநகத்துக்காரர்கார முண்டது காள க்கா அருண்பவர் சீர்க்கு முன் ஆடவரை ஸீல நூத்தக்கான்சி நீர் புத்தநினோய் போய்விருக்தால் கா ஆண்ணனாவானை யாழையும்மூலமா நூயனு ரவனிப்பேர் அதவாசுன்னலும் வயிரவழுமாத்தி யவனையுடன் வைரதுக்கொண்டு பேயுமிழுண்ண கொண்டு இதற்கென்ன செயவேரமென்ற துரைங்கேண்டு சென்று கட்டிலையிலபடி யனமுகங்கப் பாயுவதுவேடைய திருவருளால் ப்ளார்க்கு, ததிலிருந்து ஒடிவருகிறவன்போல் வாதபுத்தங்களைக் காபொடுத்துக் காத்தயார் மிகுத் தங்கேநா ஷாதூடன் வாககக்காண்டு மனைக்குடு புகுத் முன்மை வயிரவழுமாகத் தைநூலும் கக்கால அன்றலாத் துயங்கி ராணுபரிகாரத்திலபட்டத் தெய்புதினாசுசிபுகான்னு அசசுவரை அண்டுவருவிவழுமாத்தி பெங்கு கொந்தான்று குறைநீரை பெற்றுக்கொண்டு வருவதையும் வகை நியர்க்கபோது பா வக்யா சுபாரிமணியா பெயங்கு ஸ்ரீவாக்காந்து சிவத்தில்லூஞ்சிருளி அவாகள் தம்மை யெப்போதுமத்தின் ந்துக்கொண்டிருக்கவுடன் கொண்டப்படமுந்தருளினா.



சரித்தீச்சருக்கம்

முற்றியது.



கிடமயம்.

அகராதி:


கிருதமை.	பக்கம்.	கிருதமை.	பக்கம்.
அருள்செய்வாய்	ஒ	அண்டர்கள்	கடி
அமுதனிததி பிவாரிங்	உ.க	அரும்பொனே	உ.க
அந்தமேதுமீல்லா	உ.எ	ஆழதிங்க	குடி
அருள்செய்குவீ	கூ.க	ஆஸபாவிக	கா
அழழத்திடுவ் ரென்	கா.க	இத்தன மூம்	கா
அடியவோமனீக	கா.ங	இப்படியுரைத்த	கா
அப்பாங்ஸபுகுழ்	கா.ஏ	உருநாட்டின்செயல்	காக
ஆராரோவாரிரோ	கா.ஏ	உம்மைப்போல	கா.ஏ
ஈசனேகைலை	கா.ஏ.க	உ.லகெலாமேதத	உ.ஏ
ஈத்தனைவித்தி	கிடி	கணஞ்சுவலிற	உ.ஏ
என்னசெய்வே	கா.ஏ	காதனமையைர்	கா.ஏ
ஏழைக்குகந்த	கா.ஏ.ஏ	சாலநன்று	கா.ஏ.ஏ
ஐயருக்குமுதனிக்க	கா.ஏ	சிந்தைகலங்கிச்	கா.ஏ
கருஞ்சுகரானே	கா.ஏ.ஏ	தண்டாத	கா.ஏ.ஏ
கனவிலேதோ	கா.ஏ	தனிவெண்வி	கு.க
காவலீவுதயாபரா	கிடா	துயர்சாற்	கா
கம்போபிஷா-னு	க	ந.நையிதழி	கா
கம்போசிவசங்கரா	உ.ஏ	நாமிவகுணப	கு.க
கங்கிரஜுடாதா	கிடா	நீராச்சடையா	உ.ஏ
கினதைகலக்	கா.ஏ	பதுமமென்	கூ.க
கோறஞ்சிறுத்	கக	பரமராஞ்சாற்	கு.ப
செய்யமணியே	கிடா	பன்ளியினின்ற	கா.ஏ
தலைகறியெது	கா.ஏ	பெண்ணெஞ்சுதி	உ.ஏ
தேடி னுரெங்குங்	கா.ஏ	பொய்யினேன	கா
நையலராகும்	கா	மடவரலை	கா.ஏ
தொண்ட்டாக்	கா.ஏ	மன்னவளை	கா
நாதாயிதுவன்ன	கா.க	யாதுமரிய	உ.ஏ
தீதானே	கா.ஏ	வந்தளைந்து	கா.ஏ
பர்வதராஜு	கா.ஏ	வள்ளலாரு	கா
மஞ்சனமாட்டி	கா.ஏ	வந்துபுகுந்து	கா.ஏ
மனலுஞ்சிறுவ	கிட.க		
மாதவந்துடைய	கா.ஏ		
மாதவமேயருங்	கா.ஏ		
மாதுங்வள்	கா.க		
மாமாத்திராகள்	கிடு		
மின்னன்	கா.க		
வயிரவழுமர்த்தி	கா.ஏ		
வாரும்வாரும்	கா.ஏ		
வாராயெனது	கா.க		
வையகமுய்யு	கா.க		

அகராதி

முற்றும்.



MAHAMAHOPADHYAYA
DR. U.V. SWAMINATHA IYER LIBRARY,
TIRUVANMIYUR :: MADRAS-41



சிவமயம்,

திருங்கிறைம்பலம்.

சிறுத்தெநாண்டநாயன்^{ர்}

சுரித்திரக்கீர்த்தவளை.

ஓந்தும.

உருநாட்டுடோரெல்லாம் செயுப்பவிழிவிழுப்பிடித்து
வாங்காட்ட தக்ஞநால்வரம்பூ குத்து முத்து சாஷ்டு
சுநாடு கப்ப யாறு சூரியோ நூத்து நூற்று
நினுங்குவெங்காட்டுத் தெப்பமாட்டுத் தூராதும்

கீக்கணம்-தீராகம-கமார் தாராம்-நாறி
பலவளி.

தீரா, நுசிறுக்கெநாண்டா சுத்திரம்
கேடுமிடாகே பவாக கறுமாவ ஏபத்தரமா
சுனாநகள்.

கீராமீனி சிபெ தூந்தியனா
கேடுபட்டுக்கூடு கடகாண்டா டு. (முசுந்தந்) (கார.)
தெலவுமதா ஒட் கவுட்டு வரிய
சேயாத்தவழிரகு காய்க்கி மேக்க (கார.)

ஈட சிறுத்தொண்டநாயனுர்சரித்திரக்கிர்த்துளே.

தங்கமீனத்தாடி தசயனுரோடுக்
தர்ண்டவாசருளாற் சாயுச்சியமேசிய (சூர)

கொண்டிச்சிதது,

சிருலகோரவரும்	புஷ்ப
திருச்செகாரட்டங்குடித் தலமதனில்	மாபிள்
மாமாகநிராகளை ஞு	
மறையவராகவே வவதறித்துப்	
பரநுரோதியாலானவே	விரு
பண்புட ஞேதிகு நாமமுற்று	
ஞுதநுக்குரியபடி	யவர்
கோதரவேயாயுள் வேதமுதல்	
தநாவேதமோடனைதுமா	யினைலிற்
நக்கபடியே யுணாகதவராப்ச	
சோழனரண்மனையில்	மாந்திரிக்
நொழிலிலதுபெற்றுச் சிவாஸந்தமாய்	
அரண்டியார்களுக்கே	கித
மழுதனிக்குச்சுதி யுள்ளவராய்	
இருக்குமங்களையினிற	நன்
னினைபொருட்டாயவட தேத்திஸ்மேற்	
கேள்வியுடன்சென்று	அவன்
செயியுமாசரோட்மர்புரிந்து	
வெற்றியடைந்தவருக்	ஞற்ற
வேண்டித்தன்னைவசமாய்ப்	
பெற்றேதிருப்புகையில்	முரசுப்
பேரொலிகேட்டு மகிழுதரசன்	
பததியுடனெதிரிற	சென்று
பரிவொட வரை யணமுதலவக்தே	
மற்றுமுள்ளமந்திரிகளா	யிவர்
பாதவழு ஞுவை சேமதும்	
அறிந்தைனபகிழுநது	மிகு
வஷபு ஸ்வையும் பொருள்ளித்துச்	
சிவத்திவபலாரிததன்ற்	ருங்கள்
செஞ்சிருமன்ற வினைகொடுத்தார்	

கிருத்தொண்டநாயன்



MAHAMAHOPADHYAYA
DR. U.V. SWAMINATHA IYER LIBRA
THUVANMIYUR :: MADRAS



கிருத்தொண்டநாயன் சரித்திரக்கிருத்தனை.

விளைகாகப்பு

வெண்பா.

ஓராபுஸிரி கிருத்தொண்டநாயன்புகழமுப்
போராருங்கிருத்தனைய பேசுதற்கிங்-கோருக்
தங்கிமுகததெஞ்சைச் சதக்கங்கயனிபொற்பதத்தைச்
கின்றதயிறகிக்கித் தேத்துவாம்
பாசிவவணக்கப்.

இராகம்-கெள்வீமனோகரம்-தாளம்-ஆதி.
கண்ணிகள்.

கம்போபிக்ஷாடனு - சர்வஜீவகாரனு
கம்போபிக்ஷாடனு
கம்பினேற்கருள்ரெயும் ராகவேவதிதனே
அராமபிகைவிலோதனே ஆலமுண்ட்கீலகண்ட. (ஏம்)
வெண்விடைமேல்வரும் வேஷவேதாக்தனே
மன்புகழ்ச்சித்தாங்தனே மன்றாராதி தொன்றைக்கீழ்- (ஏப்)
பரையெருபுகளே பசிமதி மேரகவே
மநைசொலூமனைகளே மாசிலாத காசிநாத. (ஏப்)

வி சிறுத்தொண்ட நாயனுர் சரித்திரா இருத்தலே.

தருணமிதை னே தயாபாருக்குபாசா

அருளூசலனேத்திடும அுதியான் சோதிலோன (சம)

நீரளிவேண்மீயு பருக்கழுது நீதமளிச்சிடுசீயகிமென்னாஞ்
நீரளிவேகந்திடியைப்பெற்ற சிறுத்தொண்டாடுருதையென்த
காரணிக்கவனிலுரைகாவேவஸருளுஞ சங்காற்க்கிணியமாப்பேவி
பூரணரிசிமல்லபெரிபாஷகியினா பொறபதமின்றாகிவாழ்த்துவமே.
கப்பிரிமணியா வணக்கம்.

ஏருசிசாக்குவிடுதி உடிசியுதிம

ஆகிமாஞ்சிவங்கி தூகள்விதிபகனில
அஹுபாரியாகவேபாதிசக
சேருபேகவ ஸிதிகக்கீணக்கர
காத்திடல்புதூக்கா
நீதியேமேலோ குதை கீனிறகுறேன்று
நிம்பலாணநாமெப்பொடுபோ
போதியா சேரினபு பேசுவேவெட்டுப்
பூரணாஞ்சேத்தோரே.

தடியாவணக்கம்.

ஏங்கி காபிரி, ஏஞ் ஆரிரிடவீருக்தம்
மங்கூடு ரோட்டாபதினையச் சேந்தொசீலை
மாஞ்சிலக்கிலுக்காததிட வேவுப்பட்டுகுஞ
சங்கரணைச்சந்துவிட்ட சுநரமாஞ்சு
சமயக்குடன்வாகலூருஞ்சும
மாங்குசு வ்குருவைப் புரக்கல்ல
புண்ணியாற் பிறுண்டுக்குருஞ்சு சேகக்கிழாமஞ்சு
நகதாதனாக்குப்பாரிமிக்காவுவலோடு
நாடுவேன்மிக்கைக்கொண்டாடுவேனே

ஓ! எவ்வடக்கம்.

வேலை குரிஞ்சுமாதிரி விளாக்குஞ்சுசுவனைவனவருஞ்சு
சாலுவனாக்குலவோருக்குத்தகதேகளிக்குமரியசிது
பலாமுதலைமொழிகேட்டுப் பகோடமுதங்கலாதுலை
போலவெனதுபுண்சொல்லும் புகுமெந்தகையிற்குணித்தேனே.

— சூ —

சிறுத்தொண்டநாயனுர்சர்த்திரக்கிர்த்தனீ இடு

கிர்த்தனம்-இ-ம்-செஞ்சருட்டி-அடதானம், MAHAMAHOPADHYA
பல்வை. DR. U.V. SWAMINATHA IYER

ஐயுக்கருதளிக்க விப்போ TIRUVANMITYUR :: MA
வழமுத்திமை ஸ்வாமி யென்றனள்மா

சரணங்கள்.

ஏவாமாகவருக்கலுக்கலா	
ஶாசியாமெனக்குக்குடும்பிலா	(ஜ)ய)
வெர எறநுடியருளியூவே	
கோதிலாத்தாண்டிசய்யும்பத்தாவே	(ஜ)ய)
ஆஞ்சலைச் சீவடியராகாடி	
வஷபுட்டங்புறம்பேஷ்டாதேடி.	(ஜ)ய)

வாஸம்.

இப்படியுள்ளதக மொழியதைக்கேட்ட சிறுத்தொண்டர் மிகவும்
லோடு புறஞ்சென்று அடியாகவீக்கன்று பணிந்தழழத்து வந்தார்



இ-ம்-செ-ஏ-ரு-கண்ணிசள்,

கோதிலாதமனீயான்னாயும்ரே கொற்றவர்புறம்பேசி
காதலோடுவடியாரகளைக்கண்டே கனிவுடன்னழத்துவந்தார்
தாதியோடுதன்மனீயதினிறநுகியே கண்புக்கல்வெண்டேக்கப்
பேரதினேருந்திருப்பதமதையனபாககுப் புசிதரும்னிளக்கினாம்
பாதிமாமதியைச்சுடியபதத்ரின் பதமின்மலாதுவி
ஆகியேயரேயொத்துபழு மன்புடன்காட்டினபின்
சீதியோவென்னமளிரதிடப்புத்தவா நீடிவாழியென்று
ஒதியேசெலத்தொழுதுதன்னிலலோடு வுண்டவாலீற்றிருக்காது.

பொதுசிருத்தம்.

அண்டர்கள்தேவுக்டியருக்கன்ன
மளிப்படுத்தகமெல்லாமுக்
தொண்டர்க்குட்சிறுத்தொண்டர்தம்பொருமூயச்
சொல்லுவோமென்றஞ்சென்னங்

கிருத்தெண்டநாயனுர்சரித்திரக்கீர்த்தனை

கொண்டுசெங்கத்திரோன்னிறைவினிற்றன அ

குதிரையைத்தாண்டு மேற்பிசையை

கண்டவன்போலக்குத்தனன்புலியிற்

குடியேயிருளதுசெறிய

வசனம்.

கதிரவன் மேற்பிசையிற்சென்றபின் புவன்மனைத்து மஞ்ஞானி கூது விதயமாபோன்ற காடாந்தகாமரகிய விருட் செறிந்தமையா வங்நிரவிழ்சிருததொண்டர் தன்மனைவி மக்களோடும் போஜனான் போது நாம்பூலக்கரித்துப் பள்ளியனாசோந்து சயளித்துச் சூரியனு தமிப்பதற்குமுன் நுழீனீங்கி ஸ்நானங்குசெய்து பூசைமுழுந்தவனை, மூந்தருளி பிருக்குவ கணபதிசனாத துதிக்கின்றார்,



கீர்த்தனம்-இராகம்-பியாரு-தாளம்-ஆதி.

பல்லவி-

அருள்செய்வாய் அடியையைக்காத்

தருள்செய்வாய்

அறுபல்லவி.

மகுமலர்ச்சேர்க்குழலாள் மகிழுங்கணப் தீசா! (அரு).

சரணங்கள்.

ஈய்தும்வினையைப்போக்க வெனக்குங்கொக்கம்

யென்போலடியருளக் கெக்குமனக்தம் (அரு)

பரமேயன்மனமேர்கள் மனவிசெய்யவுண்டி

பாழங்குட்கூபிபாதையாற் பரிந்தெண்ணகொண்டு (அரு)

கவலையொழியச்சுற்றே கடைக்கண்பாகோணே

கணல்கைப்புழுவெனக் கலங்குசின்றேனே (அரு)

உற்றதுகாத்துமுன்றனுளமென்னகல்லா

ஏன்பதமன்றவேகெறுன் நுன்னெனுகொள்ள (அரு)

அழலுன்றிருதோளை யழுத்தியதாளா

ஏன்பனருளுசலதுக் கருளுத்தாளா

(அரு)

விருத்தம்.

மன்னவளையிடைகொண்டு தமபதியில் வங்கலை
பன்னுபுகழ்பாள்ளுக்கோதியார் தாழும்பணிமதிவாழ்
சென்னியகர்க்கணபதிச்சாதநிறைஞ்சித திருக்கதொண்டி
முன்னைவிலமையில்வழுவா முறையின்பிற்செய்கின்றார்.

கிண்டு.

அங்கமுதலளவாய்	பின்னு
---------------	--------

மதிகவிருப்பம் குளவராய்	
------------------------	--

வெங்காட்டுக்கணக்கெனு	மனை
----------------------	-----

வேல்விழியானுட னிலலமது	
-----------------------	--

வழுவாமலேகடத்தி	கிதம்
----------------	-------

வடியணாத்தெடி யமுதளித்து	
-------------------------	--

தொண்டர்களாலிவருஞ	கிறக்
------------------	-------

தொண்டரெனவரிய பொயருப்பெற்ற	
---------------------------	--

பரமசிவத்தகுளாற	றிங்கன்
----------------	---------

பதததளிந்தி ராணவென்னும்	
------------------------	--

புக்கிரணப்பயின்று	கௌ
-------------------	----

போதாவாக வளாததவரும்	
--------------------	--

ஐதாமவயதமளிந்	கள்ளி
--------------	-------

யன்யு நீலவலற் கோதிவைக்கப்	
---------------------------	--

பளளியதளில்லைததச	கிவ
-----------------	-----

பத்தியுடனவாவாழுங்கிருந்தார்-	
------------------------------	--

விருத்தம்.

நறையிதழித்திருகுமுடியா ரதியாணாடோது
முறைமையிலிருப்பிருவமுத முன்னுட்டிப்பின்னுன்னு
ரிறையுடையபெறுவிருப்பா சிபதியாகக்கொள்ளுங்
துறைவழுவாவகைபொழுதுர் துயதொழிற்றலைகின்றார்-
வசனம்.

இவ்விதமாய்த் தாநாரசனிடத்தி லளவற்ற சிதியோடு விடைபெ
ற்றுக் திருச்செங்காட்டகருடியிற் கணபதிச்சாத்தை யளைங்கு அவ
ளைமுந்தகுளி பிருக்கும் ஸ்ரீகணத்சூரையும் மலர்க்குழல் காயகியா
ரையும் பளிந்து நாடோறும் பரமசிவத்தினது அடியார்களைததேடி
ஸிகெப்பீதியோடமுத தனித்துத தாண்பின்னுண்ணும் சியதியையுடைய
சிறுத்தொண்ட ரோங்கள் தள்மளைவியைப் பார்த்து ஓ. சாகோம்

திச சிறுத்தொண்டநாயானுர் சரித்திரக்கிருத்தலே.

முது கர்மானுபவ நிங்கும்பொருட்டு மன்னுயிரைக் தன்னுயிர்போ ஞேக்கிக் தானமாதிரியிரதமென்னு மிலவகளின் விருட்புறுத்துக் தான்றி பவம் நிங்காது யென்பதற்கு உதாரணம்.

ஒவ்வொல்லிய விருத்தம்.

ஆபாவிகளைடவனாரகங்க எவசியமானுலுக்
தான் நீஷவிரதமோகங்களாகும் நவிநுபிள்ளபதுபொட்டபோ
யினமாமபஸஜன்மசஞ்சிததனினே யெதத்னையானு வா
ஞானமாகவால்கு மெனுமழையொழி நமபிழூலவீடனைடே.

ஓன் இகனைக்காட்டி யின்ஹுமுத ஸதியார்களுர்கு வீநீஷமா
மழுதளிக்கவேண்டு மாதலாற ரீவரமாயச சுமைப்பா யென்று யொ
ழிந்தார்.

ச வா யி.

தையல்ராகும் வெண்காட்டேங்களகடு
தயவுடன் மஞ்சன மாடிய சில
ஜூயினைப்போற்றிப்-பண்டாபார்ப்பாகோவை
டகததைப்போற்றுகியலநாரிக காடு
ஙவயகருமயயுமிட யாறு, காடு
வழுதி வேகாலத புரை கூடு கூடு
வெயயவுடி கிலோடு டாட்டுவால கூடு
வேண்துகொண்டே சமாகுகளனாம்,
ஙமங்கியானு படியு நிறுத்துக
மஞ்சுதலீன் வேணு பொடுவாறாது
ஙகமதுகூபபிகு-கட.வுரோயே, கூ
கருதிக்கணவனுக் கே, காலு அருநா.

வாயா.

தொண்டாது பத்தினியாசிய வெண்காட்டுக்கங்கர் சட்களை
யோடுகூடியபதாரத வனங்களும் வடிவில்லூதும் யானுஞ் சுமை
த்து முடிந்தலீன்னா ஸ்ரீத பிரகாஶ மதிராதாற போதியாரிக்கு
கடவுளைத் துதித்துத் தனது காலவீணாப் பாங்குவு கூதுவாளா.



சிறுத்தொண்டநாயனுர்சரித்திரக்கிர்த்தனை இல
வங்ம.

கடவுளைக்குத்தங் தனதில்லுக்கு வருவகற்குள் மனீயானாகிய
வெண்காட்டு நன்கை சமையல் முகலீய மாவுமுடித்துக் கணவ
ஸாத் தாதியாராகிய சுகதன் நன்கைபோடு மெதிர்பாத்திருநது
வருதலீககண்டு மனமகிழுத தெகிளசன்று பளிக்கு யெங்காருயி
நகோவே இதுபரியத மதியாக சொருவுகராயுங காலுமையாற்றே
இயமழுத்துவாரு மென்று கூறியதைக் கேட்ட தொண்டா நேடு
வார்,

ஷாத்தனம்-இ ம-தாடா தானா ருபகம்.

பல்லவி,

தேடினு கேக்குத் தேடினுர்

சுரங்காகள்

நீதியாராத்தாண்டு	எ
வருமிகவும் வயங்குத்திருக்குத்தானா	தேடி
அவபாகுவாழும் மத்திற்றுக்காழும்	ல
திவபமண்டநீது துகர்ந்தியுமிதாண்டு	தேடி.
பாற்படுத்துகோப்பகூரக்காலும்	எ
தூநியாற நூரெங்குத்திருத்துக்காண்டா	தேடி
கொண்ணறவன்டதோங்குழாமலைக்காலும்	ல
நீண்ணறக்கென்செயுவோமென் தேறங்குசிறுத்தொண்டர்	

வங்மம்.

இவ்விதமெங்குந்தேடியாங்காலுது கணபதிக்காமலைந்தவ சௌ
முந்தருளியிருக்குத கடவுளைப் பணித்து யென்செயவே சௌன்கக்
துவார்.

ஷாத்தனம்-இ-ம-தேடிக்கீதாத்-தாளம்-ஆதி.

கணைவரிகள்.

என்னசெய்விவேந்தா வெந்திரிச்சங்காட்டுவா சா
உள்ளுவாங்பா கோர வழாசெயுஞ்சாலே சா-உங்

சௌ சிறுத்தெண்டநாயனுர்சரித்திரக்கிர்ந்தலே .

இன்னான்செய்யிற்குது யினிவிடுவதே
துறைய்புமிகிது தொண்டலங்கானுது-என்

கனவுகண்ட ஓமன் கருத்துபோலாமென்
மனமகிழுதுபூமன் பதித்தமாஸயமாமன்-என்

ஆஸமுண்டபூவே யமர்தேங்காவே
நீலகண்டதேவே தீங்காவேவென் கோவே-என்

கருணைசெய்யுந்தியாகா கவளையுறப்பாகா-என்
அருளுங்கலனேகா தகமகிழ்வைபோகா-என்

வானம்.

தொண்டர் மறுபடியுங் கடற்னீர்ப்பர்த்துப் பாயியேனுகிய வெ
ங்மீது யித்தன் வரமாமோ வுமக்கிது நீதியோவெனக் கேட்பார்



கோத்தனப்-இ-ம-அமீர்க்கல்யாணி-தாளம்-மிள்சம்:
பஸ்லவி.

நீதிதானே சொலையா நெஞ்சதாங்கள் திலையா
அநுபலவளி

ஆதியேவனரேதும் அடியலாக்காவாதும் நீதி
சானங்கள்

பூஷ்தர்ஸ்ரிசாதா பூற்றுமென்மேல் வரதா
சித்தமிரங்காதா செவியறுகேளாத நீதி

வழங்குமுன்கேதே வாயிருந்தும்பேசாத
தஞ்சமென்போமிது தடைசொல்ததாது நீதி

அடிமமெய்னதுலையா வாளவென்றால்மலையா
படிமினைநிலையா பார்க்கவுங்கண்ணிலையா நீதி

தருணமிதுபூவே தலைபுரியுங்காவே
அருளுங்கலன்கோவே யகமகிழுதேவே நீதி

வசனம்.

சிறுத்தொண்டவிவித மோலமிடடுச் சுவதீவ தயாரா சம்போ
சுவகரா நாயினுகுட்டையேனுகிய வெனது முறை நினது பதமறியா
தென்னே சகலபுவன வாததங்காகிய நீயென்னைக்கண்பாரானிடி. சிவ
வேழம் யுப்யுமனா நெவ்விசுமென்பதற் குதாரணம்.

தாயுமானவ சுறுஞசசெய்த

ஷுகரியனிருத்தம்.

பொய்யேள்புலையிலேன் தெக்கையினேனின்னருள்
புலப்பா-வழித்துக்கையார்
புனமையேன்கல்லாத தாங்மயை னன்மைபோற
பொருள்ளாப்பரொருளோகாடும
வெய்யனேன் வெகுளியேன வெறியனேன் சிறியனேன்
ஷ்னையிலே வென் வெந்தெனோ
விட்டுவிடக்கைவைடுயற்றப்பிவதல்லாது
வேறுகடி பீதாபுகலைய
தும்புண ஏமடயமீண்யுயிரினுக்குரிசான
துளைவண்ணுயிரேனையொன்றிலாத
நூரியினைதுரியும்காலைவதித்தனே
கருதிமுடிமீதிருநத
வையனேவபபனேயெனுமறிந்ரநிவைவிட
டக்ளாதகருணைவடிவே
வண்டபகிரண்டமு மடகைவொரு சிறைவாகி
யானநதமாஸபாமே

வசனம்.

என்க்காட்டி மிகவர் வற்றகாலையில் பரமசிவம் கருளைகுங்கு
யிவரது அன்றைப் புலப்படுத்தும் பொருட்டுக்கலைநூயிட்டெட்டமு
நதருளினுர்.

ஷிருத்தம்.

இட்கள்மைசிழுகாளிவா
ந்தருக்தொண்டிருங்கயிலை

ஏடி சிறுத்தெண்டநாயனுர் சரிந்திரக்கேற்றலே.

யத்கர்த்துவத்திலைக்கீழ்
தெண்றையவவருஜபய
மெய்ததன்மையாயுர்காங
ஶருளுதற்குச்சிடையவாதாலு
சித்தமக்ஷவயிரவராயத
திருமலைச்சூறைனினரு.



கி.ந்தனம் இ-ப-கொவிபங்கு-அட-தாளாட்டு.

பல்வி.

ஒவரவழூதத்திபோல் வழுவுமாகி அருகிலூ

அடபலைதி.

ஷக்ளையக்கிரி யாறுபுரோன்
காலகாலதொலூஞ்சரேயதன்

(ஏவர.)

ஜோ பகா.

அங்கமுழுதும் கீழ்ச்சிதுவிடீழுதும் குதி
யதிரகாதது. அந்தசூலமுஞ்சமது தம
எங்குரூப்புரணமாய்கிறதாகவ நிதம் உய /
மெளியாமிடியதையக்தறவுத்தபராத க

மங்கமலர்க்குமலர்க்கமேதன்
மற்றுதிதுச்செங்காட்டகுதுவாழ்ந்தன்

(ஏவர.)

ஆலகாலவிடத்தையருந்துலுசெல்வயயன்-சுகி
யாதவற்குலவருள் குரிசுரகாயகா
கோலமதகரியர்மலைக்கிடுதேயன்-கொடுங்
கோதிலூடியர்கள்பலமொழுங்குமுபாயன

ஞாஸபதிவெவிள்ளும்துமெரித்தவன்
காடுவதமழுங்காணத் தரித்தவன்

(ஏவர.)

சிறுத்தொண்டநாயனுர்சரித்திரக்கிருத்தலை. உக்

கத்தவிந்குணமாய் சிறைங்கிடுசோதி	சொலுஞ்
கருதிமுடியதின்மீது நட மிழித்து	
ஏதலததவரும் பணிசதிதிர்தி	வெயி
விவகைமன்முடியழுத விறுத்திமானுகி	
நானுசலஹுக கருங்பதி	
ஏகள் பலைகொள்பகாதி	(ஙவர.)

விருத்தம்.

ஷண்டாத்தொருவேங் கைபபசியடையாக
தமைப்பேரலக
கண்டாலாசசிறுததொண்டா மனோமிரோயிக்
கடிதலைத்து
தொண்டலூரகெங்காறுஞ்
கோரளிக்குஞ்சிறுததொல்லாடர்
வண்டலூருநதாளரினுா
மனைக்குள்ளாஶோவென்ன

உ/க ஸமி,

சுசிதானந்த சிங்மயன்வருபமாகிய பரமசிவம கந்தைக்கார்த்து
கறிலையவிட்டெழுததருளி வைரவ வேடத்துக்குரிய சின்னகைளோ
நெதிருசசெங்காட்டங்குடி வீதியினின்று அவண்தனக்கெதிர்ப்பட்ட
வர்களைப்பார்த்து மிகப்பசியடையவர்போல அப்பா இவ்வுரிந்தென்ன
டாகனுக் கண்மைளிக்குஞ் சிறுததொண்டர் மனை யெங்களுமென்று
வினவி யறிந்துக்கொள்பவர்போ எதீவிடை, சிற்சோதத தொண்டரி
ன தகத்தின் றலைவாயிலி விள்ளு அமுதளிப்பாருள்ளரோ வெளக்கூ
ஆவார்.

ஆகந்தக்களிப்பு.

அமுதளித்திடுவா ஸிங்குள்ளோ	கல்ல
ஆண்டியாகுமெனக்கு வேண்டியடியே	
அமு	

ஈ. சிறுந்தொண்ட்நாயனுர்சரித்திரக்கிர்த்தவீன.

ஏத்தர்க்குமேலான பத்தன் கிட்டிப்

பாவுமதியாக்கருள் பாவிக்குமுக்கதன்

எத்திசையுங்கிரியும் பித்தன் மெனக்

கின்புறவுன்னமளிப்போன்ப்ர சித்தன்

அமு~

உத்தரகேசபொங்காடு அகமி

ஹருதோகுள்க்கலைமண்ணைட மோடு

சித்திகைகாரிட ரூக்கிகாடு இந்த

நோயையற்றுவனே யாட்டதுவிடு

அமு~

தோண்ட்ரோரூருவருமிக்கில்லையா மிகத்

தோறுமுபசிக்குக்கவாச சோரென்னமலையா

கண்டயாக்கென்பதி தலையா' வென்மேந்

ஊதல்கெண்டவாக் கிஞ்தலுரென்னகிலையா

அமு~

விருதாம.

வந்தலைந்துவிளையா

மாதவரோயாப்ப ஶாமு

ஏதனமாநதையலாரா

முஸ்வாக்துதாள்வணக்கி

வந்தமில்சிரடியானாததேடி

யவாபுறதத்தெங்தார்

யெங்கழையா ஒடையவரேயுக்து

ளெழுந்தருளுமென

வசனம்.

இப்படி வீணவிய வைவழுந்தியின் மொழியைக்கேட்டுச் சுந்தகைங்க பென்னுக் தாதி யோடிவந்து பணிக்கு யெம்மை யாட்ட கொள்ளவந்த மனியை தொண்டனுர் அடியர்களைத் தேடும்பொருட்டே புறஞ்சென்றுப் தாங்களத்தையசெய்து மளைக்கு ளெழுந்தருளுமென மொழித்தறகு வைவா குறுவா.

இறுத்தொண்டநாயனுருசரித்திரக்கிருத்தலே. ४५

விருத்தம்.

ஷடாலீஸ்ருக்கோக்கி
மாதரார் தாமிருந்த
விடவகையிற்றனிப்புகுதோ
பெண்றருளவதுகேட்டு
விடவகல்வாபோலிருந்தாரான்
விளவிசிலைக்குதுமைக
கடலுடையதிருவண்ணாட்டம்மை
கஷடத்தலையெய்தி

வசனம்

அவரவஸுர்த்தியாகிய வடியார் சந்தன கங்கலைப்பார்த்து ஓ
மாதே புருஷாளில்லாதயிட்டில் யாங்கள் தளிப்புகோமென்று மொ
ழிந்துச் செல்பவாபோளிறந்தை யாமகணக்கண்டு மிகத்தினிரமாய்
வண்காட்டு கங்கலைப்பார்த்து சென்றறிவிக்க வம்மாது வக்துபுணிக்கு
மாதவரேயெழுந்தருளுமெனப் புகலுவாரா.

— ஸ்ரீவணி-கண்ணரிகள்,

மாதவந்தடையத்போதன்றோார்
மனைக்குள்ளெழுந்தருளும்
மாசிலாதனிடையிச் செனமககவித்த
மனியேயெழுந்தருளும்

அடியாததேடியன்பாருஞ்சென்று
ரகுளேயெழுந்தருளும்
படியுளோரோததுமபரக்மைககருளும்
வையவரேயெழுந்தருளும்

தொடியினில்லருவரதடையிராததங்கள்
தீஙான் பேயெழுந்தருளும்
வடிமதில்லாப்பொருளாமகங்களித்த
யளமேயெழுந்தருளும்

ஈச சிறுத்தொண்ட்நாயனுர்சரித்திரக்கீர்த்தனை.

வேண்டுமெலுகள் புடன்ஸிப்போம்
வின் ஜெயெழுத்துளும்
நாண்டவனும்மிகுதெமக்கருள்புரித
தனியேயெழுங்கருளும்

விருத்தம்,

ஒன்னுக்லிர்காட்டாதார்
கணபதிச்சரததின்கண்
வண்ணமலாத்தியின்கீருக்கிள்ளே
ஸ்ரீராம
கண்ணினுனாமிந்த
பரிசுரைப்பீரங்கிருவி
யண்ணலார்த்திருவாததி
யலைநதருளியமர்த்திருத்தார்,

வசங்கம்.

தெற்றிக்கண்ணை மனாத்து வைரவழுஷ்க்தமாப் வந்துளிய வழு
யர்மமங்கையி னன்புக்ககமகிழ்க்கு ஒமாதுங்கலையாம் கணபதிச்
சரததிற் திருவாத்தியின்க வாரிருக்கின்கேமும் உமதுபத்த ரீங்கடைந்த
காசி :துகாப்பாயக வெள்ளமொழிச தெழிசுருளித் திருவாத்தியின்
மூமர்த்திருத்தார்.

விருத்தம்

நீரார்சுடையாண்டியான
தேந்தெய்க்குஞ்கானுது
போர்தவத்துச்சிறுக்கொண்டர்மீண்டானு
செல்வமணையெய்து
யாராவின்பமணைவியாற்கியம்பி
யழிவெய்திடவவரும்
பாராதரிக்குங்கிருவேடத்தொருவாவங்த
படிபகாங்கார்.

• ६८५

GFM 45(3)

கேத்தன-பி-ஏ-ஏC குடும்ப ரூபங்.

344

மாகாடு யானதெல்லாம் எது? + மாப்பிழ்ச்சு
வருவிலாவுமிகு வருடா? விடு விடு
யானதேசு ஓத்தி ஏதும் ஏதும் ஸ

101

卷之三

கீத்தனம்-இ-ம் குடை ஸி.தானம்-ஏபகம்.

କୁଳାଳ କମ୍ପ୍ୟୁଟର୍

ஏதாலெனைக்கிட்டு பிள்ளையுடைய வரவு	பார்லிமெண்டு
மேலா தேவா தமிழ்நாடு	பா - ஹெங்கிட்டு
வேலாகோலி அன்னாபு	பா

५८

கிருதங்கம்-இ-ம-ா தீவாரி தாங்கம்-ரபுகம்,

కుమార పత్రాలు

தாழையேகளெல்லைப்பாடு மூலம் கீழ் நோக்குத்
திருவிழுந்துமீதன் செய்யும்பொருள்களே
தாழை வத்து காந்திக்கும் மற்றுத் தீவிரம்

உடை சிறுத்தொண்டநாயனுர் சரித்திரக்கீர்த்தனை

விடை.

கீர்த்தனம்-இ-ம-தனுசரி-தாளம்-ரூபகம்

கண்ணிகன்.

உத்தராழியிபி நூற்றாழி செலவேண்

சித்தமுண்டோசௌலாயப் பா - செப்பியபதி.

சித்தமுண்டோசௌலாயப் பா

கீர்த்தனம்-இ-ப-உ-சௌ-தாளம்-ரூபகம்.

கண்ணிசன.

வகையகைபயங்க்குஞாயுமெததை பே-வழக்தபோல

வ'யசகு மஹாயகது அத்தபேஷ்டமெவ்வணமும்

வாநாந்தா தோவருங்கியவெத ஜ

மாஷவமே.

விடை.

கீர்த்தனம்-இ-ப-தனுசரி-தாளம்-ரூபகம்,

கண்ணிசன.

மாதமுவிருக்கில் மன்னுமபசுக்கறி

பே தயண்ணுக்களிது வே - புசிக்னே

போதவண்ணுக்களிது வே

— — —

விருத்தம்.

சாலங்னுமுன்னையுமண்டபேண்

ருமுவிலக்கைக்கலீல

ஆலநுண்டாரனப்ரநாந

க்குதாமபசுதாளிலைதென

யேவாநாச செப்பிடாரூல

யாக்கோபா பத சுட தங்ம - ஹக்

காலக்கடப்படே வீவலரு - வாணதுமொழிந்து

ஙக்கெதாப்பா.

வசங்கம்.

திப்பதியங்காது வாவா ராபா பாதது மிளங்குறு கங்களுக்கினிய
விகையரவு குலையா ஸ்தா வாவா கூலை. வையங்குங்கிழமையாகி
ய வுமக் கங்காலாக வேண்டும் பாவங்காபாரு, கெபகாலங்கிழமைக்கு
தநுக் காங்காத முக்காத வருப்பான கா, கெத முக்கான்குரா,

கிறுத்தெண்டநாயனுர் கவித்திரக்ஷிரத்தே.

கிருத்தம்.

MAHAMAHOPADHYAYA

யாதுமரீப்தில்கையினி OR. U.V. SWAMINATHA IYER LR
, பிண்டவருளிச்செய்யமேன் ரூவுவன்மியூ : : MADRA

யாதன்ருஞு பொகுத்துக்கு
கல்வித்துவமென்றாக்கின

தாலகயரிப்பதாயுமிழுக்குபோருக்கிற
நம்மின்மனமுவாடு
யேசுமிஸ்தியலைத்தாற்பாமிட்டின்ப
தனமேற்றிக்கார.

உத்தமம்.

யாதுங்குறைவில்லை அநாளிரதெர்படமிழந்து சோல்லியமொழி
கூயக்கெடு அ பார்வான் சேஷார்த்துரி சுமுகாவுரோத சொல்லு
கிளறேன் ஒருங்கும் கோஙவாக்கா ஹூபாவு நாளாவுஞ்சுகவும் அ
வயவப்படிக்கலாக 'வபயில்லையை மாப்பர்டிடு பாத தாங்பிளாக
அந்தக்காட்டாவாக குத்துக்காச பாதாக நாந்தர்ச்சுதீர்வாக கீலாடபாடாக
மன சுலமரைதனிப்படிராதல்லடாபடியாத்துக்கால நால்வாய்மனப்புக்காலர்

இராம - கவிக்கா

கனவெளிகள்.

அந்தக்கேழமில்லா எநாவாத்தலேவங்க
ஈாதுகீயபாஞ்ச சோந்தமே
அந்தப்பேற்க்கென்ன வருமைபோவென்று
வாடினா பண பாடினா.
எங்கெபெவங்கதுச் சொங்கமானதுண்டென்
மேஷத்தேயிகப் போற்றியே
எனியீலாந்தாவிளாடவருளு மென்னவு
கேவினு ரிவர் மேல்னுர்.

ஒ.அ சிறுத்தெண்டநாயனுரசர்த்துரக்கரத்துவம்.

வாய்ம்.

தொன் சிலவகூப்பார்த்து யெம்மைப்பட்கேள்ளவர்த்தீஷ
நிபையுதாகங்களை தாக்கா அரு பியங்கான நிப்பேண்டு
நிவாயும் பெனக்கூசோநமாகவேரிருக்கின்றது திவீமீர யாகபே
யங்காது வந்துகளேன வினைக்கூடுமென்று விணகிட்டு பெற்றவார
யக்கட்டுள்ளதுத் திக்கண்ணர்.

கிர்த்தவம்-இ-ம்-பியாகு-தாணம்-ஆழி.

பல்லவி-

சம்போகிசுசங்கரா - சுதிர்சோறுவா

ஶரணங்கள்.

அம்புவி யாத தி யமாலதகாதி
நமபினேவீதியாத ஏற்பசகாட்டுயாதி

சம்போ

மங்களவாரா மலைக்காந்தோ
துவு-வெங்கா விலை சா து மேட்டுணபதிகா

* சம்போ

சம்ப்பாபரண சது-வேதாரானு
இப்பாவினைசேர, மூடுதே மூடுமேந்தகருள்காரனு
ஏப்போ

தகருணமின்சா தா மூ . சம்ப்பா

கருணைசெபுவாடக பெய்து காலதாழ்க்காதவர்கு

சம்போ.

வசாம்,

தொக்கர் கா வீர ரோகி மஹ சேவ சம்போங்கர கி
வழீவ யூபர் பாபியேன் நாகாது திருவாந்தி கடல்யினு மிகத
குணத்தில் வந்த வூயானது கேள் 93-தும்பழித கருணைசெய்யா
ஞநூபது தீவிள்ளவே யென்பதற குதரங்கம்.

தயுமானவர்.

அரும்போனே மனியேப்புக்குப்பே யெல்லாள
வறிவேவெய்க்கரிவிலாத
மானாதவெள்ளே பேசுதென்று பாடி
ஞடினேனுட்டாடி.
இரும்பியேக்குனேனுலற்கேனெற்றேன்
மெங்கிள்ததிருக்குபபி
வின்மாரியெவன்தாண்மாசிபெய்யை
வேந்தயாங்தென்யா
னிரும்புபேர்செஞ்சக்களவனுனுலுமுனை
யிலை-விட்டுநிற்றதுண்டோ
வெந்தாக்கியன்றுநாறுன்னாடுமைவல்லவோ
யாதேநுமயியாவறுந
தரும்பனேகூன்றினுங்கைக்கிடுதலீதியோ
தொண்டரோகூட்டுக்கண்டய
தத்திற்குணமானபரத்தயவுமேபரா
சேந்தயேக்கவாந்யே.

வரணம்

· எளக்காட்டி முறையும் மெதுமகைகளை மன தெவ்விதம்
மேர் வெளசொல்லுதோர வெறுத்துவாரா.

வாவனி

கணனிச்ள்.

மின் - எங்கொலவனோவற்றையன்.

வேதமுடியிலுறை	நாதா - வரம்
வேணதளிக்கும்பரக்	யாதா - சின்
பாதங்குலதுகிட்	டாதா - அதப்
பாவைமனதெங்போ	வாகாதா

மின்.

மங்கமனதுவச	ம மோ - பெற்ற
மாகயரிலுக்கமன	கோமோ - வெண்ணம்
பங்கங்கீகே	கோமோ - வாத
கவரவாகோங்பதி	டாமோ

மின்-

ஈடு சிறுத்தொண்டநாயனுரசுவித்தீரக்கீர்த்தனை.

பெண்ணவள்பிரட்டி	யெனே - யெண்
ஏருமோகுரி	யேனே - யெங்
வண்ணரூபாப்பலகிறி	யேனே - யெங்கு
ஏயதாவாகிலைதெரி	யேனே -
மின்	

தொல்லுலகோர்புக	ஏழயா - வெஷ்டா
கேருங்காலனமகிழ்ச்சி	செய்யாவினதச
சொல்லுவளோபிறர்	ஏந்யா - புத்திச
சோபமதாலுன	பும்யா

மின்.

வசனம்.

வேதமுடிவாகு மெயப்பொருளே இப்பேஷையின கூக்டின் மதி பிளையுமெனவது சீன்னிருளோ யன்றேபனாவில் ஸ்ரீகளது மனதை மனவி பாட்டே ரகிக்கார்ய் கை யானவளுக்கறிவத்தால் அங்கிரித்தினாகதாலன்றி புரப்படித்திலூல் கெட்டது சமபவிக்கும் கோண்புழிப்பீருமரபே காயவிக்கப்பணவரோச் சிலைறு கக்கனிச் சாட்சியாய் மாங்கல்வஞ்சு சூட்டிய மக்கைய சுச்சிடு எவ்வு மாத்துண்டிடு கொண்டு மொழிக்கால பிறரியச சொல்வளோவன வசகங்களை ஆகின்ற தென்பதற் குத்தாரனம்.

கிதிவெண்பா.

பெண்ணென்றுக்கிபேசிற பெருர்பூமிதாளதிதும்
பெண்ணிருவாபேசில் விழுமலாகமீகைள் பெண்மூலக்
பேசில்கூசவரும் பேண்மேபெண்பஸதான்
பேசிதலுக்கண்ணுபோயின்.

வசனம்.

ஒன்றுஒருஞ்சைக்காட்டிப் புவணசராசத்துக்குஞ் தாயக மாதிரி வெண்ணீயனே வமரக்கையை டெவவிதழு முபயும்படிக் காந்தின சொல் மென்று தனமளைக்குங்கபோது பத்தாவிவையானவை பெதிர்ப்பாகக்கிருக்க வெண்காட்டுக்கைக்காயாவா தனது நாதன் அநூ மாக யதைத்துவராமற் றவியகவுச்தாநதக்கண்டு விளைவுறா.

சிறுத்தொண்டநாயனுரசர்த்திக்கீர்த்தனை. ४५

இ.ம.-ஆபருபம்-அடதாஸம்.

* கண்ணகள்.

ஏதாபிதுவென்ன கோலம்	ஏதை
ஏம்பண்டிமச்சுக்காமக தொண்டு:ஜால	ம் (ஏதா)
போகார்பு:வல்லக்குமக்ஞபகீர்சாக்தி	ந்
பொருங்குமாத்திட்டில் திருந்தமவராக்கா	ஞ (ஏதா)
விசுகைவேடக்கொண்டே விராகு:தியார்த	ம்
மேஷ்வரயீர் பனிசே ஸ்ரூபாத்தெங்கு வராத (ஏதா)	
மூலிகைச்சுக்குமுடன மூழ்குஞ்சங்கமுமேந	தி
முததநிலவகதவரா மூபாற்றழையாதவக	த (ஏதா)

வ:ந.:

ஏநா மிகவும் பசிஃபிளியே டி விக்கைதீயூ-ப்பூங்டு நாது
மூக்த்தகிற்கு வாகவனை மழைசு அவராபத் த சீபாப்வாக கெண்ணவ
ங்களேயென் று யிரகுப்பமிய மீனாசியைகோக்கிக் கூறுவார்.

விடக்கம்.

வங்களாருபனையாகை கோக்கிவுத
மாதவர்தாம
உள்ளமசிழலமுத்திரெய
விசைதாநாகுதிக்கோக்கிறவனுப்பக்
கொள்ளுாயிரயமைக்குள்ளு
யறுபபிறகுரபாடுங்றித்தாய்
பின்கோடிக்கவாநது
பிதாவரிதநசலைக்கப்பெறுவிலென்றூர்
வட்டம்

சிறுக்கொண்டர் கனது மரகைபாகிய வெங்காட்டு கங்கை
குயப்பார்த்து ஓராதேகீலாய் ஆண்டவன்றுளால் நாங்குக்கிளை-க்கு
வடிவார்த்தை குடிக்கொருவகைவு: ஆந்துவயதுள்ளவனுகவும் அவ
யவப்படுதின்றிருக்கும் அப்போனையைக் காயபிடிக்கங்கூடுகூடு
ந்து மனக்களிட்டோவிவ ஜோ சுமாகதுப்பண்-ததால் உண்ணுவே
கொக்கொண்டார் வெங்கெயவோம எங்கைம பெறுவோம் யாவ
பேறும பொக்கல்லுக்கிசிக்குப் பின்னையக்கொடுக்குபோக்கு மவச்
க்கோ கொல்கையச சுபமதிபார்க்குமென்றையகுற்றிருக்குத் தொண்ட
ட்டாப்பனிட்டு கூறுவார்.

—குடிக்கீடு—

ஈ. சிறுத்தெண்டநாயனுரசரித்திரக்கிருத்தனை
MAHAMAHOPADHYAYA வரவேஷி.
DR. U.V. SWAMINATHA IYER L.L.B.
TIRUVANMIYUR மாண்புத்துணிகள்.

ஒந்தாம்பாணாதா	கமது
உத்தில்ராபாடை ராதா	
நாகவில்லை குடை ஏதாவதா	தொருங்
கலை யூஞோ டோடா ஸ்ரீயாதா	
சோதிக்ரவார்த்தை வெங்க மி	உமங்கு
தொந்தம்பாணாதா பூமி	
எனியவாசோந்தி ரூட்டாட்சி	விதைப்போ
பொலாக்ருதக்ளை குழும்பு தாங்கி	
பாதித்திரப்பார்த்தை கை	விதைப்பிற
பள்ளிக்குப்போட்டாரு மென்றியாகி	
அம்மாங்கந்தாவேங்க சிராவ பி	பால்ஜீ
யழுதநவருவீரக்ளவலவ்வடி	

விருத்தம்

காதன்மனையார்தாங்க நக
 கனவன்றுதகாதல்லனை
 யேதமாலபெறநற்பே
 பொலாக்ரா இனர்போல
 தாதாமக்கர்க்குதாக்க
 ந முமென குத்திபொறிட்டுத்தல்வன்
 வோதவைக்கதபனளிப்பினி
 அட்டங்களான செய்தக்கடிதகன்றுர்.

வாணம்.

6

தொண்டனுர்மனையினை துமோழியைக் கூட்டமேவாவனே
 சீதூவை வேதவண்ணத்திருக்கும் பாக்ஸியாக்கோட்டுவநூல்முருர்.

சிறுத்தொண்டநாயனுர்சரித்திரக்கிர்த்தனை வந்த

வினாக்கள்,

ஏன்னியிலின்றுமிதுபாஸ்தங்
பரமங்செயலாகவிட கிளையுற்
நாயாரபல, தட்டு கதீயினி நடி
உற்றிக்கண்ட வனவத்னாத
ஒளநூராண்டிடார்மூனிசன்று
தினாகத்தூக்கீதம் ஒரு முசுது
ஏங்களேல்லெய்க் காட்டானிக்கோ
வாசகங்கமே ஒராக்கார்மூன்.

— — — — —

தீர்த்தநாய-இ ம-ஆ-நா, அ-நாம்.

பால ப.

கனவிலைதொனுயரம் பாலக்காருடேத - பாங்கண்டம்
கங்கவிலைதொனுயரம் பாலக்காருடேத
அதாபலவனி.

அனவரதழி நூட்டகல ம
அநு வணாயக்காத தருளவெய்ய வையரே

கனவி.

சரணாநாதன்.

அங்குடனோதங்கையாழகவும் - வந்து
வாவலாஸ்பனையினுழைக்கவும்

இனபமதாபெண்ணை யின்றெழுத்தவன்னை
யிதவுடனமஞ்சனமாட்டவும் கண்ட

கனவி.

ஆட்டியனின்னமுதாட்டவும் - யெனக்
காணப்பனிகளைப் பூட்டவும்

நாட்டமுடனினை தெடித்துமதியில்
நங்கைக்கிடத்திட நான்னுயிலக்கண்ட

5 MAHAKANOPALIHYAYA
DR. U.V. SWAMINATHA IYER 10000.

ஈடு சிறுத்தொண்டநாயனுரசரித்திரக்கீர்த்தனை

கணவி.

தூக்குமெளையன்னையெடுக்கவும் - தங்கை
 தொங்தழுடன்றலைபிடிக்கவும்
 பாயகுடனேவாளகொடுக்குத்தைப்
 பாதருமற்பற்றியதுத்திடவுக்கண்ட

கணவி.

விருததம்.

இப்படியூரத்க மொழியதற்கைய
 ஸிளவலின்மதிப்புக்கோக்கி
 அப்பனேபிக்தவேளோயாதலினு
 லவமதியாச்சுவேறால்ல
 ஒப்பிலாபணிகி கண்டதோர்க்கணவை
 ஏண்ணமயென்றுன்னுவதென்னே
 தபயிதமென்றேயதைத்துக்காலிற்
 றங்கையாநதொண்டாவதனரே

வகும்,

இவனிகமச்சிறவனுகிய சீராளன்கண்ட கனவாற்றிகைக் கெழுக்
 கு உபாத்தியாயரி, ஞிசன்று தான்கண்ட சொற்பனத்தைச் சொல்ல
 வியருந்தகாலையிலையாதற்கு அப்பா சீராளா பிக்தவேளோயாதலர்
 லயேதோ காற்றுவிலையாய்த் தேரன்முசின்றது பயப்படாதேயென்
 று சொல்லிக்கொண்டிருக்குஞ் சமயத்தில் சடக்கதயாகிய சிறுத்தொ
 ண்டா மிகத்திரமரமயத்தோமளைத்தும் வியர்வெழுமப்ப் பளளியை
 பலைக்குச் சிறுவன முக்கோக்கி வாராயசெலவுமேவன வழைக்கி
 ன்று.

கீர்த்தனம்-இராகம்-தனுசுரி-தாளம்-ஆதி.

பல்லவி.

வாராயெனதுசெல்வுமே வளவுக்கே
 வாராயெனதுசெலவுமே

சிறுத்தொண்டநாயனார் சரித்திரக்கீர்த்தகளை.

ଅନୁବଳଣି

**சீராகுணதுவம்மாண் தேசத்திருக்குதுவங்கே
பாராபலுன்னையோகால் பசிதியே வென்றுவரைத்தான்**

Digitized by srujanika@gmail.com

காலாந்தள்

உகலில்சித்திரையேலே பள்ளியினில் க
படிப்பதுவிறு தாலே பல்வி
உகமசிழுதேயனது வையராருகிற் பல்வி
யழிவனைக்கெயன்றுநை யழுமக்கிருபானச் சொல்லி

四

வெய்தில்மிகவுமானு சே - விசுவமேலே
 வினபொழுதாகப்போகுதே
 தையகல்லானுன்றுய தனதமயதுரெதிர் பார்த்து
 தாகமுக்கண்யாயஸு தவிதத்திருப்பனே வேரத்து

снег.

வண்ணப்புவரத்துனையும் - நியாயக்கிடை

வளம்பெற முடியும்

பெரன்னிலைமுதகாலியிடம் பொற்பணிகளும் கொண்டு
போதறவுடுக்கப்படுதலைமயபட்டாடையிருக்கிறது



ଅମ୍ବା

வட்டம்

இல்லிதமா யிதவுவார்க்கதைபோடு வக்கதையுக்குக் கூடாக பின்னால் மொழியைக் கேட்டு ஹாருவிகங் கீருத்தலை கொண்டவனும்த தனது உபாததில்வாய்களப்பணிக்கு யெளியேணியாட்கொள்ளு மெந்தாதேயே எனது தகதையும் மானகண் சொற்பளப்போலவேங்கு ஸ்டட்டாரா தலை சான்றவன் செயலிலப்பாட்டியோ வரியேண்டேவரி ராருளசெயது விடைதரவேண்டுமென்று கூறுகின்றார்.

ஈசு சிறுத்தொண்டநாய்ஞர்சுரித்திரக்கிர்த்தலோ.

கோத்தனம்-இ-ம-டி-நக்கா-ந-தாளப-ஆகி.
பள்ளவி.

அநுங்செய்குவினையாலோ - மனைக்கேக
அநுங்செய்குவி வையாரே

சுரணங்கள்.

அநுங்செய்குவிலே மழுமாறந்தாலே,
தெருஞ்செய்யோதயச்சாய நிகழுபெணக்
அருள்.

இங்கிதபாதன் வெழின்சிடைநாதன
கங்கமஞ்சளங்பசிக்டீக் காலந்தாழுகக்கு

அருள்.

அடியனாக்தாக்கியகவிருள்கீகி
பழுதலையேயாளிக்கும் பாஞ்சுக்கீண்டின

அருள்.

— — — — —

வசங்ம்.

இப்படி யுராத்த மொழியங்கக் கேட்ட வையர் மிக வளங்க
விக்கு அடா அப்பனே வொப்பிரியாரவிடீய வுக்கு நாமெதுதலை
சொல்லியு முன் சிக்கை கலக்கங்கூதவரியவில்லை சீய வெனக்கறுவா.

கோத்தனம்-இ-ம-டியாகு தாளம்-ருபகம்.

— — — — —

பள்ளவி.

சிக்கைக்கல்க்கெதுவிய அனங்கப்பான்
செட்டிக் குதானாவமோ வுன்குதான்-செ
கி ஜோவகன்.

தாகைதாயக்கங்கும் சுநாவியாமற்
மயகாகுவதீழுகவரும் சினா
மயகாகுவதீழுகவரும் சினா
யிதீதாங்காட்டாவும் சினா

கீங்காத.

சிறுத்தொண்டநாயனுர்சாந்திரக்ஷிர்த்தனே, நட

ண்டகனவல்ஜிமெனவெண்ணேக்

வல்லீயுமருளென காரம்

வல்லீகெஞ்சமாடே ஸ்ரீம

ஜூஸப்யோகோரம்

திருமா

குபக்மேங்கலக்கமாதரிக்

கநிகெப்போய்வாராபாக்கு எனுள்!

குத்துமுழுகாத்துமருளையார்

கோடிலெப்பாரா

— — — — —

திருமத,

வசநம்.

உபாக்தியாய ருங்காந்தகங்கட்ட சீரான் கிளததெதவிக்கு
வக்தனை புரிந்து விண்டபெற்று; தாங்கலைய யண, நகான அவவரு
டைத் திருவீரை வரவிக்கழில் முதலமிட்டி யுசுப்பை முகத்து அ, க
வெனு தருமததுங்கீப சிந்தனையே இனாக்கித்துப் பிசு னமீஷ்பதி
ததுக்கொண்டு வழிபாத்து யினவை வர, சுலோ “அங்கிகு-ஏது
கில்லேகி பசியர பிரூப்பரே வேன் தென்னாந்துகாண்டு சு அவாய
வில நிற்குத் தனது பத்தினியாடம் பிள்ளையை பார், சுவது சொடு
க மிகவுவல்லா டெந்திராறு பாகாப் பார்த் து முடு
தோடு முகஞ்சாத்துக் கோபட்ட முடி, பாயாட - முடி ம
படியும் முழியின்து பாதாதீகோ பாடாதி வாய்சும் வயக
து கோகிப்பார்ததுட்டுமே வெறுத்து பாஸ்தாழுககினமுடுப்பியங
த் திவரமாய் மருசனமாட்டத்து விடுதி.

— — — — —

கோதனம்-இ) ம சாதாரக்கிரிய-தாளம்-ஆகி,

பல்லவி.

பஞ்சமாடி டாலோ - மகங்கயவன்
பஞ்சமாடி டாலோ

**தமி சிறுத்தொண்டநாயனுர் சரித்திரக்கிருத்தலை
அதபல்லவி.**

பஞ்ச நாண்மோவன்ற பரசிவததழ்யாங்கு
தனுசநதனுசமென்றே நனையன்சீரங்குக்கு

பஞ்சன

சராணங்கள்

பந்தமனைததுமுந்தம் போகி பனிமதிசேர்
ஏசுபதிக்காகுமெனததாக் கி பனிமுதலாக
கொந்தலாமாலையதை நீக்கி குஞ்சியசினை
கோதிநுதற்றிலகங் தூக்கி காதனமிகுத்து
ஏந்தராஞ்சித ராஞ்சிதபாத் ன்
தொண்டாதமக்கருள் தோயுமதிதன்
தநகதவப்பொரு என்றவாபோவல
தண்டுன்லோடு வருமபனிசீரால்

மஞ்சன.

வசங்ம.

வெண்காட்டு உங்கையார் தன்னு புதல்வானுசிய சீராளனுக்கு மா
ஞ்சலமாட்டிப் பட்டு பிதாமபரங்களினுற் மேபதி வுறை நீலாமோ
ட்டிச சட்கவையோடுகூடிய வழுதாடிச் சிறுவனை மடியிலவைத்
துத் தலாட்டததுடக்கினா.

தலாட்டு-இ ம-நிலாப்புச்

கண்ணிகர்.

**ஆசாரோவாரிரோ-வாரிரோவாரா-ரோ
நிரார்ந்தரீமனி கிளலனாருளாலுதித
சீராளாவின்னூறு உழுஞ்சுக்குச்சாரே கண்வளர்**

சிறுத்தொண்ட்நாய்ஞர்சரித்திரக்கிர்த்தனை எண்

பூமாதவரெவரும் - போற்றியபோற்றி யென்
மாமரதிரழுகுலத்து - மாகவமேகன்வ ஓர்
மாமதுக்குமுன்பிரக்த - மண்ணுடன்போர்புரித்துக்
காமதெளித்தோன்றாகுங் - கந்யகமேகன்வ ஓர்
அடியார்தமக்குமிக - வண்புடனேவருமதுக்காம்
பழியாவென்மதியுறைபும்-பங்கயமே கண்வளரி

வாவணி.

கண்ணிகள்.

மாதுநல்லாள்தன் மதியிசைத்தயிலுக்
மைந்தனையெடுத்தேக்யுலகறியா
மாகாவினினிஸ்ரனரே மற்றவரகிட்டி
விளாவினிரதென்றனரே

மழுலீமென்புதல்வன் கிள்கிளிப்பத்தை
மதியினிலெழுதிக்கிக்கரமகனை
மக்கையுரைத்தகனரே வாயைமெல்ல
உங்கவரடைத்தனரே

விருத்தம்.

பதுமமென்கரத்தாலன்னைப் பாலன்வாய்மூடும்போது
மதியினுவனப்புற்றேருங்கு மைந்தஹுமகிழ்வரய்வநாத
வதிதியின்செயலைறுங்னி யடர்பவமொழியவேண்டு
விதிமுதலெவருக்கானு விமலனைப்போற்றவானே.

ஷாம்.

இவ்விதங் சனது வன்னைத்தநயர்களது செய்வையைக்கண்ட
சோஷன் மேல்வருங்காரியுதலை கிளைத்த பவ்த்தை யகற்றவேண்டுக்
கடவுளைப்போற்றவான்.

சமி சிறுத் தொண்டனுய்நார்சரித்திரக்கிட்டுள்ளே.

இ ம ஆர்த்தலயாணி-தானம் ரூபகம்.

போதி.

தந்திரங்களே - பாருடசீவக

தருண ஏ

ஞே

அ) சடாஸவி.

அ) (ஈழ) ரீரா ராம் பராபரா

வாதூ குடிசில் ஜோகியனோ ஸ்ரா (கருண)

சரணங்கள்.

உத்திரவுண்ணி வேற்றில்லை	பையனே
கண்ணியாவிற் கே - தோனு	மெய்யனே
ஒத்திலாலவியர தோனி	துய்யனே
வேதா - குணங்கோ - வுபாபாதா - நில்காதாதா (கருண)	

பவாதாய்தங்க காளாபமிடப	பு' டேன்
ப கேகிறியே அிஷபங	தொட்டேன்
நவாயல்ஜமுமிச சா-ம்	ஷிட்டேன்
நாதா-உயில்போதா-புசிமித்தா - துயாபோதானா (கருண)	

இறமுன்றுதுமும வினையிற	கேபு
மிசலாரி ரிரெண்ணடயுமே	தெயு
மொரந்துமுறி வொன்றுகியவுன்	ஏயு
ஏக்வாஷிடி-பிக்மேதுபுற-புக்வாழுவிது-சதமாமோசோந்()	

போதறிவிருக்தம்.

உட செலாமேதறவல்ல வொருதளிமுதலேபோதறி

அ) வாண்ய சீவேணி நிமலடைபோதறிபோதறி

ஏ) வா பிரவினோரி ஸரம்புக்தாளவாயபோதறி

ஓ) கீஞரா - ருகு - வாவுவபோதறிபோதறி

வசனம்.

||

இவ்வாறு சுக்கிஞசதன்ய வஸ்துவாகிய சிவசயம்புகைப் போற்றிப் போன்று கொண்டும் பாலன் உலகவாதனைக்குரிய ஆகா மியத்திற்

சிறுத்தொண்டநாயனார் சரித்திரக்கிர்த்தனை. ஈக்

ரேமுக்குமலும் அந்தக்காணத்தைப் போக்கிப் பண்ணிடெண்டுகாற் கொண்டு வீசும் வாசியைக் கும்பித்துக் குண்டலியினருளாம் சுத்த சுத்துவத்தைத்தாக்கி மதிமண்சிலத்தைக் கலந்து அசைவற்று மரக தப்பாவல்போல நின்ற மெங்களைத் தொண்டாகண்டு மகிழ்ந்தவராய்க் கருவிலைபக்கொண்டு வதஞ்சிசய்யததொடங்கினார்.



லாவணி,

கண் எனி க ஸ்.

பத்தருங்கண்டேவாளதுகொண்டு
பரிவுடனிலகுருந்திரமதனை
பற்றியேவிருச்சிலைரே பாலன்கழுத்தை
யெற்றியேவறுத்தலைரே

அறுத்தவத்தலையை யழுதுக்காகாதென்
றங்கடையினின்றதாதிகையி
லளித்தவர்புழுக்கதனைரே வதளையவ
ளொளித்திடமகிழுக்கதனைரே

உடலைத்தயெடுதேவுரலதிற்றுவைத்து
வுறுப்புவெவைவேறுயத் தெரிச்தவரும்
வுவகையேரடரிதனேஒழுறபான்டத்து
லவைகளைப்புரித்தனரே,

அவைகளுக்குக்காக்க காப்மோடனைத்து
மன்புடன்கூட்டுமடுப்பிலிட்டே
வரிசவயர்ச்சமைத்தனைரே வடிசிலதும்
பிரியமோமடைத்தனைரே,

வசனம்.

வென்காட்டு நங்கையர் சமையல்முதலியயாவுஞ் செய்துவைத் தபின் ஸ்காஞ்செய்து கெற்றியிலீரணிக்கு கட்டவுளைப்போற்றுவார்.

கால சிறுந்தெண்டதாயனும் சரித்திரக்கீர்த்தி.

இ - ம - சாமா,

கண்ணவிகள்,

பாவதாரா குமாரி மகிழும்
 பாம்பராலுகேவே-மணப்பூவே-பத்தர்வோகே
 மண்ணவா - தமியோங்களுக்கருள்
 லின்னவா - வின்னவா.
 அந்திவண்ணு சின்னருட்கொடுவத்
 வத்திமலம்போலே-புனிமேலே-யருளாலே
 அந்துதா - எனியோழுத்தானம்
 பெற்பதா - பொற்பதா.
 மன்னுமலிருதமி ஹேற்றியதற்குங்கூம்
 மாரோன்செய்வோம்தேடி.கொண்ணநகுடி-மன்றாநு
 காசனே - பலுக்காயறஞ்செய்
 டீசனே - பரிசனே.
 அங்கமிலாலேயென்னாந்தனவனை
 யருபுபதத்திற்சேர்ப்பாய்-வினைதீப்பாய்-யருங்பார்ப்பாய்
 ஆகியே - அங்கமால்தனக்கெட்டாந்
 சோதியே - சோதியே-

வசனம்:

இல்லிசமாப்பீசுத்திராட்சா மூர்த்தியாகிய உமாமயேசனைத்து
 தீசெப்பது கணங்கிய வெண்காட்டுக்கங்கையர் தனது பதநாளைத்
 பணிச்சு கூறுவா:

நீர்த்தங்கம-இ-ந்-ஆகிஸி-அடதாளம்.

பல்லவி.

அமைக்கிடிலீவான்கோவே - ஜயரிடஞ்செண்
 நறைந்திடுவிலொன்கோவே

சரணகள்

அமைத்திடிலீவான்கோவே யாதியருளாவிவத்
 வழியனாயேவிதைவி வண்பாயமுதருந்த

சிறுத்தெண்டிதாயனுஃ சரித்திரகசிர்த்தமை. ஈ

^அ அழித்தணைத்தச மிருபவாதகமயப்புவில்;

யெந்தாயுமதெண்ணம் பேர்விசைத்தெலேசொல்வி

அலைத.

பசியோடுணைவெதிர் போகக்குநால்போகங்காக ஏ
• பட சமூட்டேயவர் பதநாதமினர் நீர்வாழ

அலைத.

— — —

வசனம்.

தெங்டர் மங்காரினது மொழியெலக்காம்பி வணக்கிட்டுத்
கிற்கிருவததினின்க வீருக்கும் அழியாக மூலி பீரவா இருக்கி ர
வரிக்கு அகுளசெய்யுக்கன்ற கூறுவா.

— — —

கீந்தணம்-இம் தமாக சுலா டி ஆடி.

— எதி.

அடியலோ - மனைக்குள்ளதீய்ருவி கீ.

அநுபவலாமி,

ஏடியிகோயோர்துக்கரும் - டாமாக்குள்ளால்கா

காவணகான்.

கிட்தமதுபோல்காட்டுவே - சௌயாவிவுக்காய்கூட்டித்தன்
முதலுர்தமக்குருதே - முடிவலோ முடிதுஷ்டு

— 7 —

— — —

விதுக்கம்.

உந்தபுகுந்ததிருப்பைச்சில்

1 மனையாதாமா காவகா

முக்தவெதிர்கேள்தாய்காஞ்சி

முழுதுமழுகுசெய்தப்பா

155 சிறுத்தொண்டநாயனுர் சரித்திரக்ஞிர்த்தனே.

சந்தமலர்மாலைகள்முத்தன்
ருமாததிறறவிசுத்த
கந்தமலராசணங்காட்டிக்
கமத்ரீர்க்கமுத்தோத

இதுவுமது.

தூய்ரீராற்சிசிறுத்தொண்ட:
சோதியாதகழுலவிளக்கி
யாமபுசிதப்புஷ்ரங்கடலைமே
ஸாரதத்திலித்தினப
பேயவிலலமெமமருங்கும்
வீசிவிளாமெங்மல: ச்சார்தம்
யேயுநாபதிப்பகண்முதற
ஞுஞைசெயதிறைஞ்கவார,

வசனம்.

வைவழுமர்த்தியரகிய வழியருக்கு வெண்காட்டு உங்கையா மிக
வண்போடமுதனிகளின்றா,

சவாயி.

வையகழும்யு மதியார்தமக்கு
ஏழுதிடவேமிகு வாவலுடன்
பையெனவோடப்-பரிகலத்தன்னைப்
பாவாடையிலேற்றியப் பாலவயரும்
வெய்யவழிசிலொடிப்பலுணவும்
வினசாதகறியுடன் மூக்கனியும்
தையலனிக்க-விமலருங்கண்டு
தலைவனைநோக்கியே தாமருள்வார்.

உசனம்.

வெண்காட்டுங்கையார் அடியருக்கு மிகவும்போடு பரிகலம்வி
ாககி வெண்டுயின் மேலேந்றித் தூயவழிசிலும் பதார்த்தவகைகளும்
ஆயரவர்களுக்குச் சமைத்த கறியனைத்து. மூக்கனிசர்க்களை முதயனி

சுறுத்தொண்டநாயனுர் சர்த்திர்பரித்தனை இடு

யாவும் பள்ளத்த மின்னர் வெரவழூத்தீயர் தொண்டைப் பார்க்கு
யிலைக் களங்களைவெற்று கேழுக்கச் சிறுக்கதொண்ட பட்டாரிக்கு யெல்
நைதயே மேலைக் குக்கத்தெலைக்கருள் வர்.

— ஏழைக்காலிப்பு.

ஏழைக்குக்கத்தீயர் எனின்று
ஏக்காத்தீர்ண்ணறைக் கிழு என அழை
வாழைவழூத்தலாத்தீயா ஸ-பின்தும்
வள்ளைப்புடலீர்க்காரை வயாங்கதாங்க ஏறியாம்
கோதை ரத்தீர் துறுவாவனம் க கம்யாப-கிளங்
கொத்துவாகாக்கத்தீர் காரம்புத்துறை ஏறியாம்

— வாழு.

பூராவவாகாரின் கநியாம்-கங்க
வமிரதமயிட்டு சுதாத்துக்கருஞ்சங்கச்சுரியாம
செம்யமுடினிக்கரமின் கநியாம் கங்க
சேலையிருளையாறு க செவ்வகா கநியாம்

— ஏழை-

மார்முகன்மாபிசக கறியார்-கிது
மத்துஞ்சாலைவதுவாரா மண்டுப்புயாத கறியாம
போபெறுப்பல்ல கநியார்-குது
பெறுகரு-லட்சுதுகுடல கிமச்சுக்கம் கறியார்.

— வாழு.

— வாழும்,

இப்படி தொண்டருளாததைக்கேட்டு வெரவர் கூறுவார்.

— கிர்தனம்-இராகம்-பியாகு-காளம். ஆதி.

— பலையி.

— தலைக்கறிமெதுகானும் மெரக்கிலிய
தீஸ்க்கறிமெதுகானும்

ஒன் சிறுத்தொண்டதயனுர் சரித்திரகலேத்தலை;

ஏவெங்கள்.

பக்கமீறோம் மூட்டிடா போலே
யகவபோவித்துவதை பண்டு சரிநாலே
நலை.

முகைக்கித எங்கேயீக் கோ
சாலுமிக்கவன்கள் சரியோவித தாந
நலை.

ஆங்கவஜார் வேவியாதே பென்று
வேங்குவார்த்தலையே வேட்க்கை மிகென்று
நலை.

விருத்தம்.

நீங்க்கலக்கிர் சிறுதொண்ட மனையானோடு
திங்கத்தபர
சுந்தரந்தாவென்றுக்காநியார்
நாமக்கத்திலீஸாக்கி
ஏந்தெண்டாமுதசெயும்பொருது
கிளைக்கவருமென்றே
முந்தவழைக்கேன் கறீபழுதென்றெடுத்துக்கொட்டே
முகம்வதார்

வசனம்.

ஷவரவாசிப வடியர் நலைக்கரி கேட்கின்றார் ஓமாதே என்கே
ஏவோம் பட்டும் பலவில்லையற் போயிற்கே அழுதை கொடுத்தைத்
தாதிதிட்டவீத நெரித்துவிடச் சொன்னேடும் பெறைத் தியக்கி
கிற்குத் தெருக்க்கூர் சுந்தரனால்வகயார்பணிக் து அடிபர்சாப்பிடிகு
போது கிளைக்க வழுமென்று முந்திபான்றதை சுமைதேவென்று
கொன்றிவித்து கொடுக்க முகம்பாச்சியே டத்தினேவற்ற வையருக்
குப்படைத்தார் பகடத்தெயின் பக்தார் இடர்செல்வநற்று பாதுமில்
லைபேசுவன போகித்தவராய் அப்பா தெருண்டனே வெள்போவின்
ஞெருஷை யழைபுமென்றுப் புலுவரார்.

சிறுத்தொண்டநாயனுர் சமித்திரக்கின்றவை. ४५

எாவனி.

ஏ ஸ்வி க ஸ்.

அப்பால்க்கும் தழைக்கிழி ம் - வெங்போ
அடியரோகுவளின்வைமழைத்திழும்
திப்பார்மிகங்கொத வெள்ளப்பாஷ் வைமக்கீ
வேலாகெனவெச்சு வெள்க்கறு தவிர்திட்ட

அப்பா.

தீரணிலே ருடன் கூடி வூண்டும் மென்று
வேமுகாதலி ஜெகுவர அகழுவும்

அப்பா.

தொண்டர்களிலேயேசு தொல்லிடுவே விட்ட
சோறுதயுணவது தோழுமிக வென்கு

அப்பா.

ஒன்றுவொருவுறைமாயுள்ளிடுவே மெனக்
குள்ளமவாதித்து சுள்ளமல்லவே சொன்னேன்

அப்பா.

ஏ ஸ ஸ ம்.

இல்லிதமா யுரைத்த மோழியைக் கேட்ட சிறுத்தொண்டர் அ^१
அயுனாப்பாந்து தயாக்கி பேங்காயேனை அருந்தினு வெண்கெய்வை
உருண்டரோகுவளாகும் காஞ்சிக்கேயேன்று கறவார்.

எாவனி.

ஏ ஸ்வி க ஸ்.

தொண்டராக்காணே கே - மெந்தன்
கேருங்குலைக்கெம் வேணே

ஈறு சிறுப் பெர்ஸ்ட்ராயானார் சரித்திரக்கிரத்தலை.

அண்டர்கள்படனி	கோவே	மெய்யினி
ஏவலனிச்சிடு	கேவே	
‘ஷெஸ்டி செச்செடி’ய வெங்களுக்கு	கீடு	யருளிய
வேற்றிலாடு யவநாண்ண வினாடுகள்		சிதுவோ
கொண்ட காக்		
ஷாக் யாவ்சோ	யுண்ட்ராயும்	ஏண்டாக்ஷிடி
ஒழுநூ ரயின்பான்டிகு மாண்ணும்		
பஷ்டமின்கரையா	பாழு	ஈவரவோயெர்தண்
டாஷிடமோமூ	வகு	பரிவுட்னோயின்று
தொண்ட காக்.		
நீதனீவாாக்	கண்டி	
நீப்பாயிலு	யுண்டி	
தீட்டாலிதனி	லடி யாரான்	தட்டாலமொருதி
தூப்பேஶாளாசின்னவே கம்பேற்கநுபுரியும்		
தூண்ட காக்.		

இ ம்-இ காடி டாளம்-இதி.

பல்லவி.

பாலே - பயிளை - வாச்சோ.

ஏந்தப்பலவி.

கேசலாவியசின சிரத்தி	யல்லாது
நிதிசீயன்வாக்கு மஹபிறுஞ்சுது	சொல்லாது (ாசனே)
சரணங்கள்.	

அம்பிகைக்கிளியோ யுன்னரு	எதனுலே
யா யாகவநதவ ராமது	போலே
ஏ பாஜலக்கிலாழுவா வெழித்மளி	செயதம்
பேதோகாதுகனின்னி பிழழுக்கிறு	போதும (ஶனே)

தெவதேவேயுனது செய்விது	தாடே
தெரிவுனாதுவகிந் செரலவரி	யேனே
முவாழுதலவல்லென முயக்கிடு	முர்க்கி
அண் :கண்றனாலுலேக்கு மிலக்குகேத	கீததி (ாசனே)

சிறுத்தொண்டநாயனார் சர்த்திரக்கிர்த்தனை.	சுகை
தாயங்கள்கையுப்பிலாத் தங்கமலி	ஞேறும்
தர்ணியிவீரதுண்ணைத் தூதிளி	கோடும்
பேயும்பூகழுடனே யிதுப்பது	காடும்
பெருமையாயெக்குமேவ விருப்பதோ : மாடும் (ஈசனே)	
உசிபபதோதோற்கரிப்பியெனும்	பேர்வை
ஏங்னாடுக்குதன்ஜிறு ஏந்திருச்	சேர்வை
எடுப்பதோமழுமானும புளியுடன்	பாம்பும்
யிடத்திலும்வலத்திலு மிடைவிடா	தூக்கும் (ஈசனே)
தலுசமென்போர்கள் மீது சாந்திரிம்	விருப்பு
சந்தேநுமிலையெச சாட்சியே	பொருப்பு
நெஞ்சிலுங்கென்னேர மங்காத	கநப்பு
கிந்தலுணக்குமுண்டோ விருக்கமென்	சிறிப்பு (ஈசனே)
தாதனிடஞ்சம்பக்தஞ் செயகுண	சானி
நையனால்லானோ மறைசொலு	முழுக்கி
வோதநப்பின்னோக்கட்கு முனக்குமே	ஞோனி
ஏண்டெந்துரைப்பா ஜாவருயர்	திரிகுஷி (ஈசனே)
சங்கரகயம்புவன் றடியாரா	தாரும்
சதகுணனேக்கரும வரமடில்	ஒழும்
ஏங்கரரையன்பணியும் பனிமுதி	யானே
ப்பட்சபவையாவிழலோ	வினிசிக்கியேனே (ஈசனே)

விருதகம்.

உம்மைப்பேரலகி நிட்டாருளாரோ
 ஏண்டோகிடென்று
 செம்மைக்கறத்திற் நிருவெனகாட்
 டும்மைதம்பைக்கலங்கிருதகி
 வெம்மையீனாசசிச் சோறதனின்
 மீட்டுப்படையுமெனப்படைக்தார்
 தமழுமழுட்டவேண்டியவருண்ணப்புக்குலை
 தடுத்தருளி

கிடி - சிறுத்தொண்டநாயனுர் கந்திரக்கிருஷ்ண.

இதற்குமது:

ஆகதிங்கவொப்பிதுண்போ
முனை ஆக வள்ளுக்கரிமாது
சேஷானுமுங்கிழுங்
ஶாப்படங்வமமுடன்றும்பப
மாறிவைகவுபெறுமிடாவ
ஷயகங்ராஸ்ரயமழுயிமென
பிநாழுதலுமிலைதாக
கிப்பாதுநவானவண்ணுரி

உசங்கி,

ஒவரன்மூர்த்தி யாகிய வடியர் கொண்டாப்பார்க்கு அட
தொண்டயே பிஸ்தீயிலாதவீட்டில் யான நூரீயேலாரசு செ
வியதந்துச் சிறுக்கொண்ட செயத்தீவீதத்திற்கொல்லியு சிங்கிமு
மிரககவில்லையே வெங்கு நுவார.

நித்தணம்-இ-ம்-யசுட்டிவாத்தனம் வகுசாரங்கம்

ஏன்னவிடார்,

ஏக்கணைவிதக்கிழுமாஷ்சோதனே அ
வெகத்தீவிகக்கிழுமாக்கோதுயே, ஏ
ஏழுமிகு லேகே கீமம்

ஏத்துவீச.

புந்திரவிதலாதப்பாம	பாவிபோ வார்க்கு
முந்துதாகதாலாவென்ன	கோபியோ
போதுயெய்த	கீத
எத்துவீச.	

வள்ளுவேஞ்சிப்பிஸ்தீயதவா	நோயர-விதூ
கள்ளமல்லவளாள்ளவுங்கா	கீஜயா
வாருங்கோபக்கிழும்	க்வாமி

ஏத்துவீச.

‘ஷத்தொண்டாயனுர் சர்க்கிரகமிர்த்தனை’ இக்

சித்தமிரக்கிப்புவியுஞ்
தகதலுக்குக்கூதவது
பின்னேமோன

எதர்வீன்.

ஸெனை-பென
உல்லை
இானு

— — —

வி ரு த ச ம
ஈர்மிஸ்குஷ்பதங்காவந்தா
ஒந்தயநழுப்பிள்ளா நாங்கா
நாட்யநாஞ்சிடுபாத்தி
தலைவத்துநாசெயத்தருள
நூற்றின்னெப்பாலாகு
மென்றா விறையுற்றிமுத்தருளாக
நுமென்துதலாதபட்டாடும்
ஏற்றம் போய்வாடுகடி புகுப்பிராந்து
நித்தனம-தூஷ்நம-முகாரி அ தநாம்.

பால்வீ.

ஒப்பால்வீ - ஒப்பால் ஏதோ-சீரோ தோங்க
செலுவீமே - குங்கசெலுவீ ம-வாஷய

செம்ய.

— — —

சென்னகள்.

நையமுப்புநாட்டார் தாலோதின்னையே சின்னை
வருந்தியனுழக்கசொன்ன வாரதநூத்தேளாத் தெலுநூ
வள்ளவே தெங்கள் வள்ளலே வாராய்

செய்ய.

மாமாக்கிரக்களது மரப்பளிக்க வாக
மாசிலகைவிலீ யென்வாதநைத்தெளாத் பகங்கே
மாதவர பெங்கள் மாதவர வாராய்

செம்ய

டு சிறுத்தொண்டநாயனுர்சரித்திரக்கோத்தனே.

விருதகம்.

பரமன்ருளாற் பள்ளியினின்

கேள்வுருவான் போஸ்வத
தரமிலவுப்பிற றணிப்புதல்வன
நன்னெயிடுததுக் தழுவிததங்
காமுகனைக்கேத்துக் கணவனுர
ஷபிரகாடுபக கனிகாதா
புராதாதீர்த : திருத்தாண்டருணனப்
பெற்றேம்மஹம் போஸ்வால-



வசனம்.

வைவழுமாத்தியின் ஹாழியககேடுங் கடவுளே யென்செப்
வோம அடியா புசிப்பதற்கித்தவேர டீட யானச சிக்திததுத தொ
ஷட்ரும் வெண்காட்டி நலகையும் அத்தின் புதத்துக்கிணறு அடா அ
ட்ட னே வெதாத்ருபிரதூத்துக்கீடைய செய்வாணிடை சீரானா வாராய்வா
ஶாகமான ஸேலமிட்டுமூகக்கில் பரமசிவத்தறுளாற் யன்றியினின்
கேள்வுருவுவனைப்போல பரக்கசதங்கை கிணக்கிணி நூபுரமுதல்ய
யாவுக்காலிக் கூடுதல் வருவதைக்கண்டதொயாகியவனாகாட்டுவகை
யார் வாரித்தாழுவி புகசமிட்டு வசகியைமுகநது கணவன்டக்கொடு
கங்க கணவனுடிய தொண்டனாசநதுருஷ்டியடைநதுத்திருஷ்தொண்
ண்டருணனப்பெற்றே மெனு மாவட்லாடு வீட்டிறுசென்று பாக
காலில அடிய ரில்லாமையால அத்தினும் புறத்தினுதேடு மிகவியா
கூலததோடுக் கூறுவரர்.



வராணி.

கண் ணி கன.

மன்னுஞ்சிறுவனைச் செறுறனமுதத்திடுபென்றவரபா	வேங்கு
மனாக்கனவென்கேய	வஷமை
மாதவப்ரேயுமது சொத்தையேர	வேனே
மனத்வனிதழுய	

சிறுத்தொண்டநாயனுர் சரித்திரக்கிருத்தனை. இது

வைவழூத்தி பால வந்தவருய	ஏ
பாஸமையென	தறிபேண
பாசடகலக்கண்டாரவிடி லோ	சுக்யேன்
பண்ணிலாச	சிந்யேண

அகத்தினுமடிருத்தினுக தேடியுன	காண்கிளை
னையவுள்ளசுய	உலணை
யாவுறுடனாளித்த வழுத்தருந்தா	ஷிய்கீல
வகமிக்கங	வேண

இலையிலிருங்குறி யனிததமாளிதத	ஏ
முவவணைத்தரி	யேணை
மீக்கமிலாண்டுரானுயினும்	க்கிழேர
ஷங்கதத்திடுமட்டி	யேணை

விருதகம்.

தனியென்வினடமே ஜெடிவிசயபிற்
நலைவாட்டுக்காணாகர
முண்வரமார வீதுவசயாகன்
முதலாயுள்ளோ போற்றிசைபார
விசிடகறியுந திருவ முது
மகமததாகாணவெழுந்தருளிப்
புறி வெண்டிக்கணு (முடிதுமகப
பரந்தகருப்பிய தெருகனிததார.

இ-ம்-உ-டே-நி-தா-ள-ம-ஏ-ப-க-ம்

ஒண் ஸி கள்

சங்கிரஜ்ஞாக்ராய்க்கணே யர் ஸ-உ-ம் ரோஹிர
சததுசதீதானகத மாகிய தற்பரணே
கந்தமலக்குழலாள மகிழுக்கங்கெரிப்பு ஜம்ரோஹிர
காதலுறுமதியார்க்கந்தள புண்ணிடனே

திரு சிறுத்தொண்டநர்யனுர் சமித்திருக்கிருத்தனே

மன்னுமழைவில-தயேறிய வாலவனே-நூமரோநூரா
மன்னேறுத்தனன்று பனுதிமுருவனே
அஸ்பாசகமலததுது மறாதனே-நூமரோநூரா
அம்மலததுதுபென் ரேந்திமெபாற்பதனே
செப்பற்கருந்திரீர மெதவனே-நூமரோநூரா
தெஞ்சுட்டிரகங்களை நின்களத்தித்துவனே
பன்னந்தரும்பொருளாகதும் பார்ப்பனே-நூமரோநூரா
பங்கருப்பதன் பண்ணியுக சிறுபங்கனே

ஏந்துகூடாதோ

கிருதனம்-இ-ம்-துமிர்க்கிளிமலி-நானம்-மிசும்..

பால்வா

ஏர்வாட்டிவதயாபா-சம்போத்ராநூரா

அஶபாலா

கிரும்மலாசரனம்-நிக்கிடை சானம் *

கேடி யேவடினம் - கொங்க வா சானம்

சாவ.

சானங்கன்.

தமியலேஏக்கருளாத-தருணம்து கல்ல

தாண்டவப்புரியுட-தாவார புவன

சாவ.

அடியாக்கிவந்த-தறில்கேனு கிற்கேன்

ஆருட்டேதறிய- வததனே யயயம

சாவ

பாடியலோரவருந்-பாவும் புதிக்கேன

பாபித்தினகங்க-பாரங்கிடி சக்கேயன்

சாவ

நானம்.

இல்விதமாப் சிறுக்கொண்டர் ஆவாயவிதிரில்கிருத சுந்திரசடா
தாரலூததியே மற்றுமுங்கள் விழுவதிஸ்வரான் முலிஸ்வரான் க ரு

சிறுத்தென்ட்ராய்னு சரிஸ்திராபரிஸ்தலை. டுடி
காஷாவும் சித்தலீதிலூரை குறைநாம உ ஸிளாகிய தொகளைக்
ஏரு வேஙு கும்பு புக்கிய பாஷாதித்தாம்போரை வேங்காடு
நான்க சாஷாவுமைக் கிளாஸ்விராமோக்கம் புடபாமிரங்கேஶு
போகாம்பு பாஷாதித்தாபோக அாவாகாம்பு பிச்சுபதினெத்தின்
க்ரீவாம்புக்காட்டா வோச செய்தூ பேரிராஜாக்கிம் ரிஞ்சுவா
போக காஷாவுமைக் காலி வோக்கோ காலுக்காராக்காம் பிரதன
முடிவுக் காஷாவுமைக் காலிகோ கால வேங்க வருவலெக்கிணமேன்

— ८ —

ஒ வ க ஓ ட

— ९ —

கிழ்ச்சாம ப த க தாக்க டு),

பாஷாதி

பாஷாதி ப த பாஷாதி, பாஷாதி
க்ரீவாம்புக்காட்டா பாஷாதி

ப த க து க ட.

கோக்கு ப த க து க து க து க து
க்ரீவாம்புக்காட்டா பாஷாதி

— १० —

ப த க து க து க ட.

கோக்கு ப த க து க து க து க து	கிளாஸ்வர்
க்ரீவாம்புக்காட்டா	பாஷாதி
க்ரீவாம்புக்காட்டா	கிழ்ச்சு
கோக்கு ப த க து க து	மாங்காம்

— ११ —

ஒகே சிறுத்தொண்டநாயனுர் சரித்திரக்கிர்த்தனை.

அண்டாருமவுல்லீனி வுண்டாநில்போலொருவ
ருண்டாபவுநததே மங்களம
கண்டாசவியுமவிட முண்டாண்மகிழுதுதித்திக்
தொண்டாபவுநததே மங்களம
மாமாற்.

யுத்காருவர்புகழுஞ் சித்தாவரிய மோன
வித்தாபவுநதுடே மங்களம
புத்தனருநூர்வீணித்தக்துதித்திடும் பர
சிற்றாபவுநதுடே மயகளம

சிறுத்தொண்டநாயனுர் சரித்திரக்கிர்த்தனை.

அ ம ஹ ம

மு ற ஸு ப ச ப ற ற து:



